

இலங்கையில் பாசிசம் அனாதை தையும் சரேக்கின்றது. சயாதினமான சயல்கள் மீ து வன் முறையை ஏவுகின்றது. இலங்கை அரசியலில் எங்கும் இதனை காணமுடியும். இலங்கையில் உழைக்கும் மக்களில் தீண்டாத தகாதவராகவே மலையை தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றனர். இலங்கையின் குறைந்தபட்ச அடிப்படையை சம்பளத்தனைக் கட்ட மலையை மக்களுக்கு நடமுறைப்படுத்த மறுக்கின்ற ஜனநாயக விரோத அரசு தான், இலங்கையில் “ஜனநாயகமாக” இன்னமும் தொடருகின்றது. அரசு பாசிச வடிவம் பெறுகின்ற போது, மலையை தோட்டத் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமும் வடிவமும் வன்முறை கொண்டதாகவும், திணிப்பாகவும் மாறுகின்றது. அவர்கள் தமக்காக போராட முடியாத வண்ணம், சூரண்டல் வன்முறை வடிவம் பெற்றுவருகின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக, பாசிட்டுக்களின் துணையுடன் முதலாளிமார் தொழிற்சங்க கையர்கள் இரகசிய ஒப்பந்தம் செய்கின்றனர். பாசிச அரசில் கட்டிச் சேர்ந்துள்ளவர்கள், தங்கள் தொழிற்சங்கங்களைக் கொண்டு, தோட்டத் தொழிலாளர்களின் பெயரில் மோசடி ஒப்பந்தங்களைச் செய்கின்றனர். இதனை எதிர்த்துக் கின்ற தொழிற்சங்கங்கள் மீ து வன்முறையை ஏவுகின்றனர். இன்று காடதையை செய்யும் இந்தத் தொழிற்சங்கங்கள் என்பது, கட்டாய சந்தாவிடாகவே தொழிலாளர்களுடன் தொடர்பு வகையில் உருவாகப்படுகின்றது. முதலாளிமார் தொழிலாளர் சம்பளத்தில் இருந்து எடுக்கின்ற கட்டாய சந்தாவிடாகவே, முதலாளிக் கு ஆதரவான தொழிற்சங்கங்கள் உருவாகப்படுகின்றது.

தோட்ட முதலாளிமாரும், பாசிச அரசில் அங்கம் வகிக்கின்றவர்களாய் தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் முடிவுகளை எடுத்து அதனை உழைக்கும் மக்கள் மலே திணிக்கின்றனர். மலையை தோட்டத் தொழிலாளர்கள் ஒருநேரக் கஞ்சிக் கே போதாக கட்டியையும், மலேமும் மலேமும் கடினமான உழைப்பையும் திணித்து விடுகின்றனர். இந்தப் பாசிச சதியில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள், பிற தொழிலாளர் சங்கங்கள் மீ தும் தொழிலாளர்கள் மீ தும் வன்முறையை ஏவுகின்ற அளவுக்கு, பாசிசப் பண்பு மாற்றம் பெற்று விட்டதைக் கொட்டகலை சம்பவம் மீண்டும் எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கையில் இரணுவப் பாசிசமயமாகம் இப்படித்தான் அரங்கேறுகின்றது. 16 தொழிற்சங்க கட்டிடமையுடன் தொழிற்சங்கம், தொழிலாளர்களுக்கு எதிரான சதியை எதிர்த்தும் சம்பள உயர்வைக் கோரியும் நடத்திய ஆர்ப்பாட்டம் மீ து, பொலிசாரின் ஆதரவுடன் வன்முறை ஏவப்பட்டது. தொழிற்சங்கம் சக தொழிலாளிக் கு எதிராக வன்முறை தாக்குதலை நடத்தும்ளவுக்கு, பாசிசம் பண்பு மாற்றம் பெற்று வருகின்றது. அரசு இயந்திரம் வன்முறை கொண்ட கட்டிக் குழுக்களாகவும், அதனை “ஜனநாயகத்தின்” உறுப்பாகவும் மாற்றி, பாசிச வன்முறைக்கு அரணாக பாதுகாப்பாகவும் இன்று செயற்படத் தொடங்கி இருக்கின்றது.



பி.இரயாகரன்

25.04.2013